

வினா 112



9490

மாநகரெயின் குடியுரிமை சட்டம்
செய்திருப்பதை.

மாநகரெயின் குடியுரிமை

பரிமாற்றம்.

மாநகரெயின் குடியுரிமை சட்டம்

S. K. சமீரன் குடியுரிமை சட்டம்

மாநகரெயின் குடியுரிமை சட்டம்

சட்டம்

செய்திருப்பதை.

கு. சி. குடியுரிமை சட்டம்

மாநகரெயின் குடியுரிமை சட்டம்

செய்திருப்பதை.

இதன் விளைவு

1910

எப்போது நான் நினைப்போமாய் வந்தென மகமா
யப்போது நயவந்தஞ்சலென்பா யடிபாருவதில்
மெய்ப்போதஞான விவக்தேசரர் தெளவ ஸீர்ப்பந்த
கைபோதஞ் சொன்னமாலே தென்பேரையிற் காருத்தனே 2.



நூற்றெண் மருக்கிடர் வந்தாலு மவ்விடா னையகற்றி
மாற்றும் புரஞ்சுடர் நீயலலேவா அம்மீவாணா தினம்
போற்றிஞ் சருத்திப்பொருளை மதுரெய்வதிவாய்
ஆற்றர் தளவப்புயத்தாம தென்பேரையிலுத்தமனே 3.

சொவாய

உத்தமனைத் தமிழ்ப்பேணியம்மாண யன்புற்றவற்கு
நித்தமனத் தந்தவிற்கு சிவனென்கேம் தயை நீண்டசுடர்
அத்தமனடிப்படவாழி தொட்டானே யனுதினமுந்
தத்தமனத்தான தினைப்பார கொருதுயாதானையி
யூர்ப்பல விலையணி கரூரூபாரவி 4.

உத்தமனைத் தமிழ்ப்பேணியம்மாண யன்புற்றவற்கு
நித்தமனத் தந்தவிற்கு சிவனென்கேம் தயை நீண்டசுடர்
அத்தமனடிப்படவாழி தொட்டானே யனுதினமுந்
தத்தமனத்தான தினைப்பார கொருதுயாதானையி
யூர்ப்பல விலையணி கரூரூபாரவி 5.

உத்தமனைத் தமிழ்ப்பேணியம்மாண யன்புற்றவற்கு
நித்தமனத் தந்தவிற்கு சிவனென்கேம் தயை நீண்டசுடர்
அத்தமனடிப்படவாழி தொட்டானே யனுதினமுந்
தத்தமனத்தான தினைப்பார கொருதுயாதானையி
யூர்ப்பல விலையணி கரூரூபாரவி 6.

உத்தமனைத் தமிழ்ப்பேணியம்மாண யன்புற்றவற்கு
நித்தமனத் தந்தவிற்கு சிவனென்கேம் தயை நீண்டசுடர்
அத்தமனடிப்படவாழி தொட்டானே யனுதினமுந்
தத்தமனத்தான தினைப்பார கொருதுயாதானையி
யூர்ப்பல விலையணி கரூரூபாரவி 7.

உத்தமனைத் தமிழ்ப்பேணியம்மாண யன்புற்றவற்கு
நித்தமனத் தந்தவிற்கு சிவனென்கேம் தயை நீண்டசுடர்
அத்தமனடிப்படவாழி தொட்டானே யனுதினமுந்
தத்தமனத்தான தினைப்பார கொருதுயாதானையி
யூர்ப்பல விலையணி கரூரூபாரவி 8.

பொல்லாதனஞ்சனை வாராமல் போகுகளை போக்கின்றும்
அல்லாதனஞ்சனை வாராமல் போகுகளை போக்கின்றும்
பெல்லாதனஞ்சனை வாராமல் போகுகளை போக்கின்றும்
பெல்லாதனஞ்சனை வாராமல் போகுகளை போக்கின்றும்
பெல்லாதனஞ்சனை வாராமல் போகுகளை போக்கின்றும்

வஞ்சப்பணிக் கொடுக்கின்றபொழுது நம்மவர்களுக்கு
கொஞ்சங்கலங்கி யழியாமற் கொடுத்தருள் பின்னையன்னை யுட்கொடு
கொஞ்சங்குழந்தையக ஊடத்தொழுதுகொடுக்கின்றபொழுது
திஞ்சந்தையிடுண்டமாளே தென்பென்றால் தூயவினையிடுகிறது.

காவாயென்பபல தேவரை வாழ்த்துகவகையுடன்
நாவாயுள்ளத தீவலால் பிழைக்காமல் நாமவந்த
தாவாயினையே தவறப்பயன்பின் சரணங்கண்டாய்
தேவா தியர்தொழுந் தேவையென்பென்றால் சீதிரணையுடன்.

பித்தனைப்போலி மனமேனிகாம்பலிந்தயின்பிழைக்காமல்
வெத்தனை நீரிடையே நிறையென்றேதொருகுஷியாயல்
முத்தனைப்போற்றி மகிழ்மிநன்கண்டு முருகு மலர்நாடையால்
கொத்தலர் பேரைகசுதொழுகுக்குழைக்கொண்டபுலே டாயல்.

யாவாயுள்ளபி ஊகலிப்பணிக் கொடுக்கின்றபொழுது
அடியாரிடத்தல வினைகள் வந்தா னுமனைவகநறிசுணாண்ட
நொடியாக திரப்பது நல்லவர மன் னுடங்குகள்கி னுண்ப
கொடியரிடைச்சிபர் முதலாயுக்கக குன்றிநின்று வணாண்ட
வடிவாகருணைக் கடலே தென்பென்றால் மிதகிடுன்பணாண்டி.

ஆயிரநகோடி வினைகள் வந்தா னுமனைவகநறிசுணாண்ட
நீயிரங்குண்ட மறையென்பு நிறைந்த தமியு க்ஷயப்பகுக்குடைய
பாயிரமாறன் னெகெட்டகருக பிரமணிக் கொடு கிண்கக்குணை
வேயிரநுகுங் கனிவாயர் தென்பென்றால் வித்தகணைக்கெழுண்டி.
05

அவலயிழைப்பி ஊழினை நாயில் குறித்தகையேங்கள் அணிக்
கவலைப் பணிக் கொடுக்கின்றபொழுது
நவலைப்பணிக் கொடுக்கின்றபொழுது தவலக்குகிண்கு கிண்கு
திவலைக் கொடுக்கின்றபொழுது தென்பென்றால் கிண்குண்டாயி.

உணையாதுகிண்குண்டபணிக் கொடுக்கின்றபொழுது
நிணையாதுகிண்குண்டபணிக் கொடுக்கின்றபொழுது
புணையாதுகிண்குண்டபணிக் கொடுக்கின்றபொழுது
திணையாதுகிண்குண்டபணிக் கொடுக்கின்றபொழுது.

நெஞ்சினாயென் னினைவினும் தெழிப்பதெழுவ
மஞ்சவி நீக்கியபுறநிலை யியழிவாமருகண்
டுஞ்சினநீயின்று இவையினும் நாயரகன்
மஞ்சவி மேலியுழை திசைபேரை மணிவண்ணை 16.

வண்ணங்குரியதனி வாய்ப்புதந்தன் மலர்ப்புதமும்
கண்ணுங்கரமும் கமலமொப்பதென் சமாமபிலை
நண்ணங் கருணைத்திருப்பேரை மாதவனுமன் சொன்னு
வெண்ணுங்குழையுந்துன்பலாந் தீரமெழக்கிரியை 17.

நிலையாக் கவந்தின்று யுழந்திவாயெழைந்துள் திரஞ்சயிந்திப
மலையாமலிக்குயாழிந்துகண்டபய மலர்வீழுவருபுயி லைக்கமல
சிலையாரணங்குறுகுறுகுறு சித்யவய சித்யபுணியி
பலையாறு குழிமுத்துவிட்டெழைக்கவாய்க்குதுணர்ந்தியே ன்றெக்தரக 18.

எண்ணாதெண்ணியிடைந்திடைந்தேங்கி யிருந்தாமனம்
புண்ணு மெழிந்தபுலம்பாமணி யிப்பிலை கவிநபாய
பண்ணாமதுகிசு தமிய்ப்பாவுலரும் பமமுறையும
விண்ணுடருந்தெழுமெந்தாய் தென்ப்பேரையில் வித்தகனே 19.

இழைக்குங்கிழையுலினை யாவொழி பெங்களுயிர்
பிழைக்கும்படிக் குருள் களையிற் பேரவைபெற்றபதக
கழைக்கண்டு செஞ்சொல்வுகிணை கண்டி கண்களிக்கும்
பிழைக்கென்கிழையுண்டர்வகழ்வ தென்ப்பேரை மணிவண்ணை 20.

திங்கிறொன்றாக்சினையிருந்திநு யிசுதிவழிபதழி
எங்கடம்பாவிதகவகன்தெனவே லினைகிறுன் றுணர்நின்று பலைக
சங்கமுங்கி தந்திநின்று வுஞ்சுந்தகசு கார்ப்புடையப்பலை
பொங்கு தென்கிபேரையுபினினை கருணைப்புகதனைவே கலை 21.

இன்புருகிநினைக்குகின்றொரு மென்பின்பிருப்பதலாயலை
லொன்றுகி லும்குன்றிகாண்கினை மியுன்னுதிவின்கிடல்பாலை
பொன்றுகினைகளை வித்திப்பொருகருணை யுரித்தவியியாயலை
யென்றானந்தொரு கின்றாய்தென்பேரைக்கதிபகுயேயாயலை 22.

வள்வா முரசு தீர் கோயின் ஸ்டம்பு கிழங்கு முன்னோ நூல்
விள்வாருமில்லை யினியெய்க்கள் காரியம் வெண்ணெயிற் பாறவயா நூல்
கள்வாவருட்கலை கண்பா சீருணைககடர் வனமுதத பம் நூல்வெ
பிள்வாகுவென்பா விழுவே தென்பேரைப்பிரா தனனை நூல்வெ

பறவைக்கரசு கண்கண்டு மீம்பா மென்பு பிழைநாடமப
முறைவைக் கிவ விசாரிண்டோ முப்பெருநீரே பிழைநூல்முந்தித
தறவைக்கருது மவர்க்கருள்பேரை யிறநூலிவ்வா பணம்மபகவெ
சிறவைத்த செம்பொ யுகநூலிவ்வா யசகதானநதனை மெயிவ

வீயாமுனைகண் மேலியாமலிந்துவினை பிகழறி நூலு ரொகரெப
நாயாகுமெங்குகி காதநுள்வாய் வலிதமுண்டி நூலு ரொகரெப
வாயா வெருவத்தூ மாதிசுமந்துவருந்தவெ பிழைநூலிவ்வா
நீயாகிய குழைக்கிதா தென்பேரைத்தயாகிதியேபகருகரெப

கண்டோயினை முனிங்கே டீயேயினை யவன் கைப்பொருவா
லுண்டோயினை பிவ்வினை வர்க்காநனை மெயின் றுளவெதி தூகம்பவ
தண்டோயி சகதிரள்சகிசுந்தமுமபர் கிலைவினெயுதி தூகம்பந
விண்டோயி பொழிவென்பு துழிபண்டி தருள்வி துத்தினை பதி

நாவையினை நூல் தைச தி துன் றிருநாம கெலிமத்தேருநகிப்ப
தேவையெண்ணை யித்தூயர் திநத்தி நூலிவ்வா மெயின் கெ
கோவைவண்ணை முடி கெவெருபதந் துன் றிருநாம கெலிமத்தே
புவைவண்ணை விண்ணவார்போ ந்துமீசெயுநாய் ப்புறுதனை இவ்வியி

ஒருநாளுநனை வண்டு காரிதிரோ ந்கெண்ணுறுதி துவின்கு
றிருநாமமன் றி மறிதேயி நறிதேயிநித்த திவ்ககெற்றுய் பால்ககெ
பொருகை கிழைநூல் கைமலைபோறவெலிந்தய பால்ககாப
கருயியிறையன் பாக்கினை தென்பேரைத்திந் தாருத்தினை கெ

உரகதங்கெரிண்டி கொடு யோனை நீகெ யுறு துனைமுய்ப்பி
பரகதியாகவந தஞ்சென்னைபாய் பகமுக்கதிழிந் மநூயபபபய
குரகதமா முகப்பெரிந்கவிப்பேரை ந் துறுகக்செம்பொன்பபக
மரகதமேனியிதகா கருனைவரோதயனோ நூலு ரொகரெப

சிந்தாதுவந்தித்தெந்தகளை யுரிநிநுமடவையுரிநாமம்
தந்தாமரைச்சுவனத்தெழுவீ யுருநம்பர்கொழுநியுநாமம்
மெந்தாய் பெருகளைத்துடைவாவுரிவண்டிசைபுரிநுநாமம்
தெந்தாய் துள்வப்புயத்தாய் மகாத்ருணைக்கொண்டிலே 30.

உய்வண்ணமுந்திசுதவிபுந் சிசுவென்று மனைபு
இயிர்வண்ணமுத்யுந் தவிற்பாய் சுகிரீநிபுந்
செய்வண்ணப் புண்ணை வளம்மெசுநிந் தென்பேரைவளர்
நிவண்ணமுநியுந் சருணைவிரோதயினி 31.

பலகாலிருந்து மெலிந்திசுநாடுமபதிவீ
விலகாதிருந்த திருவளமென தெவ்வின்னவக்தியுயவொபா
உலகாளிலைந் தோமாலுபிக்குமண்கேநதரிக்குநாமொபா
கிலகாலகையகிரிமகரக்குணைக்கொண்டிலேயுரை யலிய 32.

அயந்தாத்தனம் பதைத்திந்மேரீவ் மெலிந்தமயெந்துநிந்த
மடங்காத்திருந்துதலிவாமவித்துயர் மகரிநுசுண்டியுபி
தடங்காத்திலுந் தருபிபுரைவாழ்ந்தபுபுரபெயர்வாடவின்
குடநுசுந்தி மெலிந் திருண்டியுமகரக்குணைக்கொண்டிலே 33.

பங்கேந்துதிருக்கலிவையுபேர்வவுந் பாள்மதியார்
செங்கையுபுநாமலாவாவுந் திந்தகற்றித்
கொங்கே கமலுந் திருசுரணுந் தியுந் கொண்டு து
மெங்கேயினுந் துந் குணைக்கொண்டிலேயுரை யலிய 34.

எங்களைநிதொண்டொன்றேயிரங்கி யினியெங்கள்பா
வங்களையும்முக்கேயிருள்வியு தனிவாயமுதம்
பொங்களை யுக்கெதெவெய்கினைந் துந் துந் துந் துந்
திங்களை தென்றவந்தியய்தென்னை 35.

விடயநிதொண்டொன்றேயிரங்கி யினியெங்கள்பா
முடநடமாதயர் திந்தெவெய்தென்னை 36.

மறுகாமல நான்கள் மனஞ்செவியாமலவ்வஞ்சகர்வந்
பிறகாமலெவகளை காத்தருளவாய துணர்வறமணம்
பெறுகாமிலவாசச் செழுந்தற னுண்டினைவரி
யறசார் களிவனாடிசைபாடும் பேரையிசைசுதனை 44

காக்குதொழி னுன்கண் கவலா துவேறு கடவுளரை
நல்கொண்டு ஓசாலலித் தருவதென்றே நனுகா துணை
நீக்கும்படிக் கருடகண பாரத்து ரெட்சிவிறைந்த
தேக்கும் பொழிற்வநன் திருப்பேரை வாழுஞ் செழுஞ்சுடரே 45

கண்ணக்கிரிக்கண்வரும் போதிமைவந்து காப்பதுபேர
லெண்ணுகுள் நனுகும் னுண்கவறத்தே யெங்கனக்கருள்வாய
விண்ணுக் குள்ளாகும் பொழிற குருகரன் விரித்ததமிழ்ப்
பண்புண்கிரிகுடும் பரமர தென்பேரை பழம்பொருளே 46

சத்துருவைத்தள்ளி பெங்களைக் காத்துத்தயவுபிரிந்
தித்துருவத்தையுமறது கண்டாயிலங் காபுர்நோன்
பத்துருவங்கொண்ட செனனிகோரூ றும் பதித்தமுடிக்
கொத்துருவக்கண்ண தொட்டை மகரக்குழைக்கொண்டலே 47

இரும்பான கன்னஞ்சர் வஞ்சகர்யார்க்கு மிடர்நினைப்போர்
திரும்பாமனக்கி பெமைக்காத் தருணமை தேற்குமுறை
யரும்பாரு மென் னிராராவின் முத்தரின்க் கண
கரும்புருஞ்செனனல வயல்பேரை வாழ்கருணனிதியே 48

தீதாம்பரத்தன் செவ்வள்ளையாளைபுந் தீர்த்தளிக்கும்பெ
மாதாம் பரத்துவம் நீயலலனோ மறையோர்புரவுக் கபகழ்மங்கெ
வேதாம்பரத்தின் விவேரின்னிறு விழிதுயின்ற கெ கபய்யம்
பீதாம்பரத்தென் பெருமான் தென்பேரையிற் பேரொளிசீயம் 49

முன்னிற புரிந்த பெருவினையான் முற்றுவிவாழ்க்கி ன்கிற்ப
யின்னறபடம் லெமைக்காத் தருள் முத்தமின்றயுகி வ்ககெஞ்சு
கன்னற்றடமுங் கமுக்க டுளித்திர்ப்புவனச் சம்பனி நகககரும்
சென்னற் பழனமுஞ் குழிபேரைக் தெபவச்சிசுமணிசீய 50

முல்மென்றோருருக கொண்டான நகையகற்றறநது
 காலமன்றே வெங்களைக காத்தருள்க தடையய்யு
 ஞாலமென்றோகையும் துமாதுமேவிய ராத துமப
 முல்மென்றோதியமாலே தென்பேரை முகலவண்ணனே 51.

மெய்கொண்ட பொய்யன விற்றயுமாறறி விலக்கமுற்றும்
 கைகண்டதெயவ முகையுன்றி வெறிக் கான நவிடப
 பைகொண்ட நாகமுடிமேற சரணமபதித்த நட்டு
 செய்கண்டகா குலகால தென்பேரையிற் சீதரனே 52.

முத்தித்த போதனா குலகலை வேதமுனிவருக்கு
 சித்தித்த நினைபதஞ் செய்பதென்று சீதரநடிசுள்
 தத்தித்ததித் தியெனநடித்தே யிடத்தாழி முனம்
 மத்தித்த வெண்ணைககுக்கந்தாய தென்பேரை மணிவண்ணனே 53.

நிம்பவள கணியோற் கசுப்பாகிய நீசனாம
 வெம்பவள த வினயணுதாமல விக்ககிடைபு
 சும்பவள த திருகு குடப்பாலுந் குதித்தனது
 செயம்பவள த தெம்பெருமான் தென்பேரையிற் சீதரனே 54.

வாழ்வேதனைசெயய வாரா துன்மை முரைத்தனாக்குத்
 தாழ்வேதுயில்க யிருநமபேவருந் தாசரனத்
 சும்பவாரிதங்களை துமாயப்பயலே யெங்கள் தன்பதறமும்
 வாழ்வே மரக்கவண்ணு தென்பேரையில மரத்வனே 55.

முன்னம்பழக யறியோம் வின முகமுடி யறியோ
 மின்னம்பழவின வாராமற் காத்தருளேறல் செங்கா
 ளன்னம்பழன் வயல்தோ துற்துஞ்சு மட நத்தபனக்
 தென்னம் பழஞ்சொரியுந் திருப்பேரையிற் சீதரனே 56.

புகம்நகைக்குப்படி திரிவோன கடந்தப்பறமாய்ப்
 போக நகத்திற் புஞ்சுதிடவே யடுபோற்களத்தல்
 மாதநகப் பெய்கொண்டான மார்பம் வகிறந்தசெழு
 கோகநகச் செங்கயானே மதரக்குழைக்கொண்டலே 57.

பொய்யாய் நிறைந்தகொடிய வெய்ப்பாகுகள் பொழும் வாய்ப்பும்
செய்யாமலெக்கினை காக்கநளவாய் செமுந்தாரை
மெய்யாக வந்திடு பாண்டலாக்காக முழுகரசுநக்க
கய்பாகருமுதல் மெய்யுதென் ிபுரையிற காருத்தகின்

புலைய

இதலிடமான புலையனை மாற்றி இவ்வகன்க்கோ
புகலிடநயன்ற வேறுமுண்டோ புகலகறபமெலவரம
மகலிடமான சதுமுதகத்தொடு பண்டொருண
ளகலிடமுண்ட பரான தெனபேரைக்க கதிபகியே

கய்யக நெல்லிக்கனி போலெமைத் தினங்காத்தனிக்குந்
தய்யகண்ணை செழுநகரியமலர் வண்ணஞ்சுக்கிறணர்
செய்யகண்ணைத் தானுமாரலே களறிச சிறுகுறளாய்
வைபகமுன் நளநதான ிருபுமபரையில மாதவனே

கலநகக்கொடிய புலையனென்புறச் செய்தகாரணத்தை
விவரிக்ககடனினக் கலலாதூர்வறலு வேலைசற்றழ
உலகத்தனி முதலெணையியாமலுபா யணைசெய
யலகைத்தனை முடியனைபு தெனபேரையிலசுத்தனை

கச்சகடந்தொழிற் கொண்டே திரியுங் கபட
கச்சகடத்தைபுமாற்றி னடாமடமாத்தரு
வச்சகடத்த யிருண்டே தவழந்தனறினஞ்சுனைவிட்ட
கச்சகடத்தை புதைதாய தென் ிபுரையில அசுத்தனை

புண்ணிய நந்தன குமரன் முண்டைசெய்த புன்பாயிறை
பண்ணியநந்தம னுண்களந் பரண்பலகாலுமுள்
கண்ணிபனந்தன முடிமெனடிக்குந் கருணைமுடி
லெண்ணியனந்த மறைந்தயிம ிபரைக்கிறையவன்

இறையவனெம்பெருமா நெடுமாலெறி நீர் பொருணைக்
துறையவனெழையடியாசகாயன சுடரரன்
மறையவனநதுசமு நெய்தொட்டானென மனக்கருத்தில
மறையவனஞ்சுந தீய்ப்பாலபாதக மோடிடுமே

அக்கணஞ்சாபென்தென்கையென்முலுமறித்தீரீ
யிக்கணஞ்சாலவருந்துமெம்பாண்டிதகத்தினுளையுருகுகநி
மைக்கணஞ்சாயலாமுதாக்காதவளாமிதனைகம்பயுருகாநப
முக்கணஞ்சாபென்தென்கையென்முலுமறித்தீரீ

ஆடகச்சேவடியாபுலமகாலியறித்தீன்காற்சுயாமுருகு
கோடகப்பாலிகள்வாராமற்காத்நனைகோசலநகைநாந்ருபி
நாடகர்க்கொருகிலைதாங்கிபிலங்குமறைநகைக்குமந்தம்விருநாய
தரபகைக்கோசனைகொட்பாய்தென்பேரைத்துயாரிதமியேடுக

பரம

பானேமதிசுபசபரனைபடிவென்றிசராநிராவின்படை
சரனைமெம்பாநத்திவநினைகமாவென்றவெழந்தபாடின்படையு
சரனைமுதற்பதினாலாயிந்துண்டிசனைநிலைஞாநெடுவின்படை
முரனைகருமுகல்வண்ணநின்னின்னெந்துநினைவியலாடிசீன்பதி

பரம

காலிக்கொருவரைபெயர்க்கினைஞ்சுநகைக்குமெடுக்கினைகவி
மேலிக்கொடுகினைவாராமற்காத்நனைமீழன்மைதரும்நகைநிலைய
பாலுக்கினியமொழியினைத்தெயுபகையெயுன்னைநகைநிலை
வரலிக்கொருகினைகொட்பாய்தென்பேரைமணிவண்ணனேமீடுக

அராமரியாதிவவறியாகவஞ்சுநகைக்குமெடுக்கினைகவி
பொராமரனைதகைவாராமற்காத்நனைமீழன்மைதரும்நகைநிலைய
இராமரமென்னும்புறத்திகயெருநகைநிலையினைகொடுக்கினைகவி
மரபரபேமுந்தனைத்தாய்தென்பேரைமணிவண்ணனேமீடுக

மாதவனைகருநுநினைவென்றவெழந்தபாடின்படையு
ராதவனைகருமுகல்வண்ணநின்னின்னெந்துநினைவியலாடிசீன்பதி
பொதவனைகருமுகல்வண்ணநின்னின்னெந்துநினைவியலாடிசீன்பதி
காதவனைகருமுகல்வண்ணநின்னின்னெந்துநினைவியலாடிசீன்பதி

அதிபாவஞ்செய்தபுரிந்தருவாய்மென்றுபுரிந்தருவாய்மென்று
புதிபாரமன்முனத்தெற்கினைகமாவென்றவெழந்தபாடின்படையு
பொதிபானேபுரிந்தருவாய்மென்றுபுரிந்தருவாய்மென்று
குதிபாய்பொருளைத்தினைகமாவென்றவெழந்தபாடின்படையு

MAHAMAHOPADHYAYA

DR. U. V. SWAMINATHA IYER LIBRARY

மகரக்குழையுந் துக்காந்தியுந் துணிமா பசுமுட்பொந்
சிகரக்குழையுந் துக்காந்தியுந் துணிமா பசுமுட்பொந்
பகரக்குழையுந் துருணம் முன்னேயே பி தகனேய
தகரக்குழையுந் துக்காந்தியுந் துணிமா பசுமுட்பொந் 72

ஒருருவாயிரண்டிற் றுக்காந்தியுபயன் தப
பேருருநான் கைம்புலனூ றுக்கைப்படுபதகைய
பாருருவே முழுமெழுமுத தாய்ப் பகருந் பிறன்வயிற் க
கடுருருவென் றுமுட்க்காதருண்டே பெயர்மைநா பித்தறிக 73

இடைந்தோரிருப் பியவில்லை தவந்சைகனேக்கமன்
முடைந்தோட னுக்கையெமைக்காத தகையுந் துட்டண
அடைந்தேனென் னவன்றரசன் ததாபந் காந்நாநுயி
குடைந்தோமைகா துமகாந் பெயர் திறவே னிரயிற் கோவிரதனே 75

கோயிந்தனபிடு குலத்த துத்தினே செமுநகோவைசெவவாய
மாவிரதை துயகனபுழா னுக்கேள்வன் பொன்வரன் விர தம
காயிந்த னாவிரத்தா னுக்கேள்வன் பொந்நாள
கேயிந்தனபிடு குலத்த துத்தினே செமுநகோவைசெவவாய 75

விண்டலத்தாயுந்தரு யிமைபோரு நன்வகியரு
பிண்டலத்தாயுந்தரு யிமைபோரு நன்வகியரு
மண்டலத்தாயுந்தரு யிமைபோரு நன்வகியரு
குண்டலத்தாயுந்தரு யிமைபோரு நன்வகியரு 76

புராதனை மாயுந் புருநகையுந் தயின் பரிசுரானன் வெவ
விராதனை மாயவதை கெய்தகாரனை வெண்மதுருநான்
சுராதனை மாயமென கெயுறுத்தலுந் தன் நுணையி
சுராதனை மாயுந் புருநகையுந் தயின் பரிசுரானன் வெவ 77

வலையுற்றின மாயுந் புருநகையுந் தயின் பரிசுரானன் வெவ
யிலையுற்றின மாயுந் புருநகையுந் தயின் பரிசுரானன் வெவ
நிலையுற்ற தெண்டலத்தாயுந்தரு யிமைபோரு நன்வகியரு
சிலையுற்ற தெண்டலத்தாயுந்தரு யிமைபோரு நன்வகியரு 78

வேலிக்குணின் று வினாப்பயிர் இவில விருமபுமெங்கள்
மேலிக்கொடுகினை வாராதி காத்தனை வேன்றியு
வாவிக்கும் வேலிக்குமா னுக்கு மாபியின் மகடன
முலிக்கும் கூற்றுவினாறு தென்பேரை நறயானிதே 86.

பாரதின வினாறுநீவா துபேரைபலருமென்பு
கூரதி காந்தியுள் சிவனென்கூற்றுமெவா
சாரதி பேரைவாசு சக்கிரபாணி சரணமென்று
யிருதிக்கின்ற திருமேயுமுந் நகளுந் வழித்துவனே 87.

தேராழி வைப்பெல்லா மறுமுறைபேதலியா
தோராழி யோச்சுறாசளித்தே பின் னுறமபதன
கூராழியேந்தந் தழியுயேனர் வாழுகுணைதொழிந்
கூராழி நீவின்குணை பேரையிந்தென நறயானிதே 88.

சிகரந்தி சமுனின் கோபுரவாயிலிற் சேவைசெய்யா
பகருந்தவ முனமுது சேமத்த மடப்பாஸவயாதந்
தகார்திடவமளி காடவயிநற விழிந்துளகால
மகரந்தமென்று முறைக்குந் தென்பேரையில் மாதவனே 89.

மந்தரமாமலை மத்தாதவேலை மதித்தனைகா
மந்தரமீது புரியாமனூற்றுவா மாயத்தனைகா
மந்தரனால் மரசாள்வைத்தனை வானுபதைமுன
மந்தரஞ் சூடசயில வெனறாய தென்பேரையில் மாதவனே 90.

வாமனன் நிறிறணமாபேரற்றும. பிதான் மலராள்கணவன்
பூமனை நாபியிற பூத்தோனகககப் பிடியிடந்தான்
காமனைத்தந்த திருப்பேரை வாழுகருணாநிதிதன்
சுமன் சிந்தையில் வையாமல் விழுவர் நரசத்தலை 91.

அறுங்கொடிக்கொர் கொழுங் கொம்பது போலெமைமயான
யிருங்கொடி சபாணியுமா நற னட்டாயிறுமந் தவையி
மருங்கொடித் தேங்கு முகைசாணகயை வருத்தயதொன்றே
சுருங்கொடி வான்கொடியு தென்பேரையிற காகுத்தனை 92.

கனோகினமுலய

அரந்தரவேல்விழியா நனூராகமகற்றியுந் தம்பயிற் றுத்த
வரந்தரவல்லபன் வாணம்பிரநெங்கள் வல்வினைவியா வ்யுவி
தூரந்தரனாகவந்தஞ்சிலன் றுன்புண் றுகுமிவந்தாள் வயவெப
நிரந்தரம்போற்றும்வறே பிர்ந்தரர் நிச்சயமே ல் தம்பயவெடு.

காண்டாவனமெரித்தான் நரித்தானென் கருத்திலன்பு
பூண்டானெழில்மணிப் பூணைறிவற்ற புன்மைபரை
வேண்டானடியவா வேண்டினறூன் விரிநாய்ப்புட்கு
கீண்டாள நமியனை யாண்டாள் நென்பேரையிற் கேசவன் 94.

கேசவன் பேரை வளர்வாசு தேவன் கைகேசுசொல்ல
நேசவன்புகுந்தோர் மாணவிட்டி னிசாசாரை
வாசவன்செய்த தவத்தால் துலைத்தருள் மாதவன்பேர்
பேசவனந்தலிலும் வருமோபெரும் பேதை 95.

கழகாரணத்தின் பயனறியாத கபடாக்களென்
பழகாதவஞ்சனை நீக்கிவந்தா யிடப்பய்வையர்தம்
குழகா வழதிவளநாட கோவந்தனமெடுத்த
அழகா மகரக்குழையா தென்பேரையிற்சுகதனே 96.

அச்சுதன்பேரை யபிராமன்செஞ்சொ லசோதைக்கன்பா
மெய்ச்சுதனெந்நளை யாட்கொண்டமாயன் விசயனுக்கா
யச்சுதனெந்நளை யுரைத்தானாஸிந்த லோசனன்முன்
நச்சுத்தனஞ் சவைத்துண்டானென்பாற்கு நரகில்லையே 97.

இல்லைப்பக்யென் றிருந்துழல்வி ரெளியோர்கள்சற்றற்
தொல்லைப்படா தருட்பேரையம்மான் பதத்துளிகொடு
கல்லைப்பெண்ணாக்குங் கருணாகரங் முன்சுகஞ்சன்விட்ட
மல்லைப்பொருதவ னென்றேற்றத் துன்பம்வரா துமக்கே 98.

வாராயணியெனு னெஞ்சேயஞ்சேல் வஞ்சகமகற்றக் கயும்
வாராயணியெனு நோடிக்கேயன்பு கூற்ற்துமறை
வாராயணியெனு நூற்றெண்மாரும் பரிந்துதொழும்
வாராயணியெனு நிருப்பேரை யம்மான்றனை நன் னுணர் 99.

பதமும் பதச்செய்தியிவையுமும் சாதிச்செய்தியால்பு
னிதமும் விதிவிதிக்கில்லாவிட னுவிபுந்தருளும் ன்பல்கலரகல்பம
புதமென்றளிர்வாதிதேவா வம்புச்செய்தி நும்மன்றக்ருரகல்ப
சிதமென்பகந் தென்றல்சீகக் சென்றி பவிதகக் கிறையவிலை 100.

புலகெத்துக ன்லெய்யுதி ன்லகல்பியெமைபுண்க

10 ராமபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
பார்வாழி நூற்றென்பதிவாழி மாநன பனுவொலியாந்
சீர்வாழி நூற்றெனமாநீதிவாழி மிச்செந் தமியெமை
எர்வாழி மன்னிருந்துவாழி யெனனொழை

10 பார்வாழி பரிபலகல்ப கலைக்கா காள்வாழி மிக்காசினிச்செ
ராமபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
ராமபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க

10 பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க



10 பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க

10 பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க

10 பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க

10 பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க

10 பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க
பரிபலகல்ப ம்லெய்யுதி பரிபலகல்பியெமைபுண்க